

உடனடி வெளியீட்டுக்காக

சமுதாய பாதுகாப்பினை அதிகரிப்பதற்காக ப்ராம்ப்ட்டன் நகர தீத்தடுப்பு மற்றும் அவசரகால சேவைகள் அமைப்பானது வாட்த்ரீவோர்ட்ஸ் (what3words) எனும் செயலியுடன் கை கோர்க்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (மே5, 2021) – ப்ராம்ப்ட்டன் தீத்தடுப்பு மற்றும் அவசரகால சேவைகள் அமைப்பானது வாட்த்ரீவோர்ட்ஸ் (what3words) உடன் கை கோர்க்கிறது; இது ஐ ஓ எஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு ஆகியவற்றுக்கான இலவச மொபைல் செயலியாகும்; இது உலகினை 3 மீ கொண்ட சதுரங்களாகவும், அவை ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான 3 சொல் முகவரி கொண்டதாகவும் ஆனது.

ப்ராம்ப்ட்டன் நகரமானது, ஒரு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரமாகும், மற்றும் தனது சமூகத்தின் நல்வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. வாட்த்ரீவோர்ட்ஸ் (what3words) செயலியானது, ப்ராம்ப்ட்டன் தீத்தடுப்பு மற்றும் அவசரகால சேவைகள் குழுவுக்கு வருகின்ற அவசர அழைப்புகளுக்கு மிகவும் துல்லியமான இருப்பிட அடையாளத்துடன் பதிலளிக்க உதவும்; இது அவசரகாலங்களில் சிக்கலானதாக கருதப்படும் சம்பவ இடத்திற்கு விரைவாக உதவியை அனுப்ப உதவுகிறது. காணாமல் போனவர்கள் அல்லது ஆதரவு தேவைப்படுபவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க உதவுவதன் மூலமும், அவசரகாலத்தில், உதவி எங்கு தேவைப்படுகிறது என்பதை விவரிப்பதன் மூலமும், இது உயிர்காக்கும் சேவைகளை ஆதரிக்கிறது.

வாட்த்ரீவோர்ட்ஸ் (what3words) என்பது என்ன?

வாட்த்ரீவோர்ட்ஸ் (what3words) என்பது இருப்பிடத்தைப் பற்றி தெரிந்துகொள்ள மிகவும் எளிமையான வழியாகும். இது உலகை 3 மீ கொண்ட சதுரங்களாக பிரித்துள்ளது, ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான 3 சொல் முகவரி கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லோரும், எல்லா இடங்களிலும் எந்த துல்லியமான இருப்பிடத்தையும் குறிப்பிடலாம் - ஒரு குறிப்பிட்ட கட்டிட நுழைவாயிலிலிருந்து ஒரு விரைவான நடைபயணம் அல்லது ஒரு களத்தில் எட்ட இருக்கும் ஒரு தொலைதூர இடம் எதுவானாலும் - வெறும் 3 சொற்களைப் பயன்படுத்தி குறிப்பிடலாம்.

யாராவது அவசர உதவி பெறுவதற்கான சூழ்நிலையில் இருந்து, தங்களின் இருப்பிடத்தை விவரிக்க சிரமப்பட்டால், தங்கள் இருப்பிட விவரங்களை எளிதாகவும் துல்லியமாகவும் வழங்க *வாட்தீவோர்ட்ஸ்* (what3words) ஐப் பயன்படுத்தலாம். ஒரு நபர் *வாட்தீவோர்ட்ஸ்* (what3words) செயலியைத் திறப்பதன் மூலம் தனது தற்போதைய இருப்பிடத்திற்கான *வாட்தீவோர்ட்ஸ்* (what3words) முகவரியைக் காணலாம். அந்த 3 மீ பரப்பு கொண்ட இருப்பிடத்திற்கான 3 சொற்களை *வாட்தீவோர்ட்ஸ்* (what3words) காண்பிக்கும், மேலும் அழைப்பாளர் அவற்றை தீயணைப்பு துறையினருக்கு அனுப்ப முடியும், இதனால் தீயணைப்பு துறையினருக்கு தங்கள் குழுவை அனுப்புவதற்கான துல்லியமான இருப்பிடத்தை அடையாளம் காண, கட்டுப்பாட்டு அறையில் உள்ள what3words வரைபடத்தில் அவற்றை உள்ளிடலாம்.

யாராவது தங்கள் தொலைபேசியில் *வாட்தீவோர்ட்ஸ்* (what3words) செயலியை நிறுவியிருந்தால் - அது ஆஃப்லைனிலும் இயங்குகிறது - அவர்கள் Wi-Fi அல்லது மொபைல் தரவு இணைப்பு இல்லாமலேயே தங்களின் 3 சொல் முகவரியைக் கண்டறியலாம். வரைபடம் பதிவிறக்கம் ஆகாமல் போகலாம், இருப்பினும் 3 சொல் முகவரி காண்பிக்கப்படும்.

வாட்தீவோர்ட்ஸ் (what3words) ஆனது தனது பயனர்களின் இருப்பிடத்தைத் தடம் தேடாது, ஆனால் பயனர்கள் தங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ள தேர்வு செய்வதற்கான ஒரு முறையை இது வழங்குகிறது. *வாட்தீவோர்ட்ஸ்* (what3words) தனது மொபைல் செயலி மற்றும் வரைபடத் தளத்திற்குள் செய்யப்பட்ட தேடல்களின் பதிவை எப்போதும் வைத்திருக்கிறது, மேலும் அந்தத் தேடல்கள் எந்த நகரத்திலிருந்து அல்லது மாநகரத்திலிருந்து என்பதும் அறியப்படும், ஆனால் அது இருப்பிடத் தரவை ஒரு தனி நபர் மட்டத்தில் வைத்திருக்காது.

வாட்தீவோர்ட்ஸ் (what3words) பற்றிய மேலும் தகவல்களுக்கு, வருகை புரியவும் www.brampton.ca

அறிஞர் கூற்றுக்கள்

"ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரமாக இருக்கின்ற ப்ராம்ப்ட்டன் நகரத்தில் சமூக பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. *வாட்தீவோர்ட்ஸ்* (What3words) மொபைல் செயலியானது, எங்கள் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் குழுவுக்கு மிகவும் துல்லியமான இருப்பிட அடையாளத்தை வழங்கும், தேவைப்படும் நேரத்தில் அவசர அழைப்புகளுக்கு விரைவாகவும் துல்லியமாகவும் செவிசாய்க்க உதவும். உயிர் காக்கும் இந்த செயலியைப்

பதிவிறக்குமாறு ப்ராம்பட்டன் நகர குடியிருப்பாளர்கள் அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன்.
”

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்*

“ப்ராம்பட்டன் ஒரு புதுமையான நகரம், நாங்கள் எங்கள் குடியிருப்பாளர்களுக்கு வழங்கும் சேவைகளை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளைத் தொடர்ந்து கண்டுபிடிப்பதில் எங்களை நாங்கள் அர்ப்பணித்துக் கொண்டுள்ளோம். *வாட்தீர்வோர்ட்ஸ்* (what3words) என்பது எந்தவொரு துல்லியமான இருப்பிடத்தையும் குறிக்க ஒரு எளிய வழியாகும், இது அவசரகால சூழ்நிலைகளில் நமது சமூகத்தைப் பாதுகாக்க நமது அர்ப்பணிப்புள்ள தீயணைப்பு மற்றும் அவசர சேவை ஊழியர்களுக்கு ஆகும் நேரத்தை நன்றாக குறைக்கும் மற்றும் பணியை விரைவுபடுத்தும்.”

- *ரொவீனா சாண்டோஸ், பிராந்திய கவுன்சிலர் வார்டுகள் 1 & 5; தலைமைப் பொறுப்பு, சமுதாய சேவைகள் துறை, ப்ராம்பட்டன் நகரம்*

“நன்றாக நிர்வகிக்கப்பட்டுவரும் ஒரு நகரமாக இருக்கும் நாங்கள், எப்போதும் எங்கள் குடியிருப்பாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் மதிப்புமிக்க கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தேடியபடியே இருக்கிறோம். *வாட்தீர்வோர்ட்ஸ்* (what3words) உடன் இணைவதன் மூலம், ப்ராம்பட்டன் நகரில் உள்ள எவர் ஒருவரும் அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்ளும் எவரும், தங்களுக்கான தீயணைப்பு உதவி வந்தடைவதற்காக தங்கள் இருப்பிடத்தை எளிதாகவும் துல்லியமாகவும் தெரிவித்துவிட முடியும். இது பொன்போன்ற நேரத்தை மிச்சப்படுத்தும், மேலும் உதவி தேவைப்படுபவர்களை எளிதாகவும் விரைவாகவும் கண்டுபிடிக்க ப்ராம்பட்டன் தீயணைப்பு மற்றும் அவசர காலசேவை ஊழியர்களுக்கு உதவும்.”

- *சார்மேயன் வில்லியம்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 7 & 8; துணைத் தலைமைப் பொறுப்பு, சமுதாய சேவைகள் துறை, ப்ராம்பட்டன் நகரம்*

“*வாட்தீர்வோர்ட்ஸ்* (what3words) என்பது இருப்பிடத்தைப் பற்றி பேசி நேரம் வீணடிக்கப்படாமல் விஷயத்தை எளிதாக்குகிறது, இது உலகை 3 மீட்டர் சதுரங்கள் கொண்டதாகப் பிரிக்கிறது; ஒவ்வொன்றும் 3 வார்த்தை முகவரி கொண்டிருக்கிறது. மன அழுத்தம் அல்லது ஆபத்தான சூழ்நிலைகளில், இருப்பிடம் போன்ற விவரங்களில் கவனம் செலுத்துவது சற்று கடினம், ஆனால் அவசரகாலத்தில் ஒவ்வொரு நொடியும் வீணாகவும் கூடாது. *வாட்தீர்வோர்ட்ஸ்* (what3words) எங்கள் ப்ராம்பட்டன் தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள் அவசர காலங்களில் துல்லியமான இருப்பிடத்தைக் குறிக்க உதவும்,

மேலும் நமது சமூகத்திற்கு சேவை செய்வதற்காக ப்ராம்ப்ட்டனில் எங்கு வேண்டுமானாலும் துல்லியமாகவும் விரைவாகவும் சென்றடையலாம். ”

- பில்ல் போயெஸ், தலைவர், ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமாக இருக்கும் நாங்கள், கவுன்சில் கால முன்னுரிமை கொண்ட விஷயமாகிய ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரம் என்பதை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்பு கொண்டுள்ளோம்; அவ்வாறு செய்வதில் எங்கள் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் குழு முக்கிய பங்கு வகிக்கிறது. *வாட்தீவோர்ட்ஸ்* (what3words) உடனான எங்கள் இணைப்பானது, இருப்பிடம் எதுவாக இருப்பினும், ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள் அமைப்பானது அங்கு சென்றடைவதில் விரைவு மற்றும் துல்லியம் இருப்பதன் காரணமாக எங்கள் நகரத்தில் சமூக பாதுகாப்பை மேம்படுத்தும். ”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழலரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் பரிமாற்றம்

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca